

ஐயோஐயோ உன்னபைப்பற்றி என்ன நினகைக்கின்றான் என்பதற்கு முதல், நீ அவனபைப்பற்றி என்ன நினகைக்கின்றாய் என்பதுதான் முதன்மையானது. நீ சரேந்து வாழத் தயாரா!? அதற்காக முயன்றாயா!? எப்படி, எந்த வழியில்!?

சிங்கள அரசு தான் உன் எதிரி. சிங்கள மக்கள் அல்ல. இந்த வறோபாட்டை எப்போதாவது உன் வாழ்வில் நீ எண்ணிப்பார்த்ததுண்டா!? தமிழனை, முஸ்லீ மகைக் கட்ட, எதிரியாக கியவன் அல்லவா நீ . ஏன் உன் சிந்தனை, நடமைமுறை எல்லாம் அதுவாகவோ இருந்தது. அதைத்தான் தசேயத்தின் பெயரில் புலித் தசேயம் உனக்கு, உன் சிந்தனையாக ஊட்டியது.

துரோகிகள், ககைக்கலிகள், ஓட்டுக்குழுக்கள் மக்களின் எதிரியான சிங்கள அரசுடன் கட்டி நிற்கின்றானே ஒழிய, உன்னபைப்போன்ற சிங்கள மக்களுடன் அல்ல. நீ ஏன் உன்னபைப்போன்ற சிங்கள மக்களுடன் நிற்க முடியாது!?

இதைப் புரிந்து கொள்ளாத மட்டனாய், குறுந் தமிழினவாதம் கொப்பளிக்க, சிங்களவனுடன் வாழமுடியாது என்று ஏன் தரக்கம் செய்கின்றாய். இப்படி மற்றவனுடன் சரேந்து வாழமுடியாது என்று கிறும் உன் சிந்தனை, உள்ளடக்கத்தில் நீ அவனுக்கு எதிராக முதலில் இருக்கின்றாய் என்பதுதான் உண்மை. இப்படி சரேந்து வாழ நீ மறுக்கின்றாய் என்பதே, வெளிப்படையான உண்மை. இதை மறுக்க, நான் அல்லாத அவன் பற்றிய எதிர்ப்பை கற்பனையை, நாம் எமக்குள் உருவாக்கிக் கொள்கின்றோம்.







